




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 11533/B/2021

திரு. த. தங்கம்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,  
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. த. தங்கம் அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 25.01.2021 தேதியிட்ட மனுவில், ஒட்டப்பிடாரம் கிராமம் புல எண் 548/2 என்பது 548/2A, 2B1A, 2B1B என்று உட்பிரிவு செய்யப்பட்டதற்கான கோப்பு மற்றும் TK/8A/77/1419, 11.11.2009 என்ற தேதியிட்ட கோப்பின் நகல்கள் குறித்தான விவரங்கள் தொடர்பாக ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 22.07.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 02.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்கள் தேடிப் பார்த்ததில் கோப்பு கிடைக்கப்பெறவில்லை என்று அவருக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான மனுதாரர் அவர்கள், தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேற்படி பொது தகவல் அலுவலரின் கூற்றை ஆணையம் பதிவு செய்து, இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

மேற்படி மனுதாரர் கோரிய தகவல்கள் தொலைந்திருந்தால் எந்த காலத்தில் தொலைந்தது என்றும், அது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் மனு கொடுக்கப்பட்டதா என்றும் விசாரணை செய்து விசாரணை அறிக்கையும், அப்படி தவறு நடந்திருப்பின் யார் மீது தவறு என்று தெரிந்து அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற நடவடிக்கையின் நகலையும் இவ்வாணையத்திற்கு பதிவஞ்சலின் மூலம் சமர்ப்பிக்கும்படி இன்றைய விசாரணையில் ஆஜரான பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 11533/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம்,  
தூத்துக்குடி மாவட்டம்.

திரு. த. தங்கம்,  
க/பெ தர்மராஜ்,  
6/51, அம்மன் கோவில் தெரு,  
புதியம்புத்தூர்.

Copy to: File  
SCPA - 07-01-22